



**நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு**

**இருப்புநிலை அறிக்கை 31 டிசம்பர் 2025 நிலவரப்படி**

மில்லியன் கணக்கான யூரோக்களில்

31 டிசம்பர் 2025

31 டிசம்பர் 2024

**சொத்துக்கள்**

மத்திய வங்கிகளில் பணம் மற்றும் நிலுவைகள்	211,330	182,496
லாபம் அல்லது இழப்பின் மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்படும் நிதி அம்சங்கள்		
பத்திரங்கள்	321,293	267,357
கடன்கள் மற்றும் மீள்கொள்வனவு ஒப்பந்தங்கள்	254,310	225,699
பெறுமதிச் சாதனங்கள்	274,625	322,631
பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வழிப் பொருட்கள்	20,017	20,851
பங்குரிமை மூலமான சந்தைப் பெறுமதியில் நிதிச் சொத்துக்கள்		
கடன் பத்திரங்கள்	77,940	71,430
பங்கு பத்திரங்கள்	1,420	1,610
கடன் கொடுத்த செலவில் நிதிச் சொத்துக்கள்		
கடன் நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள்	26,259	31,147
வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள்	897,358	900,141
கடன் பத்திரங்கள்	151,687	146,975
வட்டி விகித அபாயங்களுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட முதலீட்டு தொகுப்புகளின் மறுமதிப்பீட்டு சரிசெய்தல்	(2,335)	(758)
காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான முதலீடுகள் மற்றும் இதர சொத்துக்கள்	305,471	286,849
தற்போதைய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள்	5,746	6,215
திரண்ட வருமானம் மற்றும் இதர சொத்துக்கள்	167,788	174,147
பங்கு முறை முதலீடுகள்	6,950	7,862
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் மற்றும் முதலீட்டு சொத்து	53,601	50,314
புலப்படாத சொத்துக்கள்	4,583	4,392
நல்லெண்ணை மதிப்பு	7,133	5,550
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்	7,805	-

**மொத்தச் சொத்துக்கள்**

2,792,981

2,704,908

**பொறுப்புகள்**

மத்திய வங்கிகளிலிருந்து வைப்புத் தொகை	4,401	3,366
லாபம் அல்லது இழப்பின் மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்படும் நிதி அம்சங்கள்		
பத்திரங்கள்	98,487	79,958
வைப்புத்தொகையும் மீள்கொள்வனவு ஒப்பந்தங்களும்	357,947	304,817
வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் கீழ் நிலை கடன்	129,279	104,934
பெறுமதிச் சாதனங்கள்	252,726	301,953
பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வழிப் பொருட்கள்	28,493	36,864
கடன் கொடுத்த செலவில் நிதிப் பொறுப்புகள்		
கடன் நிறுவனங்களிடமிருந்து வைப்புத் தொகை	69,938	66,872
வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத் தொகை	1,705,564	1,034,857
கடன் பத்திரங்கள்	173,933	198,119
கீழ் கடன்	34,468	31,799
வட்டி விகித ஆபத்துக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட முதலீட்டு தொகுப்புகளின் மறுமதிப்பீட்டு சரிசெய்தல்	(9,811)	(10,696)
தற்போதைய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிப் பொறுப்புகள்	3,336	3,657
திரட்டிய செலவுகள் மற்றும் இதர பொறுப்புகள்	143,059	136,955
காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பான பொறுப்புகள்	261,223	247,699
காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான நிதிப் பொறுப்புகள்	21,500	19,807
எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் கட்டணங்களுக்குமான ஏற்பாடுகள்	10,193	9,806
விற்பனைக்காக வைத்திருக்கும் சொத்துக்களுடன் தொடர்புடைய பொறுப்புகள்	6,072	-

**மொத்தப் பொறுப்புகள்**

2,660,808

2,570,767

**பங்குரிமை**

பங்கு மூலதனம், கூடுதல் பணம் செலுத்தப்பட்ட மூலதனம் மற்றும் தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வருமானம்	117,787	118,957
பங்குதாரர்களுக்கு உரிய காலத்திற்கான நிகர வருமானம்	12,225	11,688
பங்குதாரர்களுக்கு உரிய மொத்த மூலதனம், தக்கவைத்த லாபம் மற்றும் காலப்பகுதிக்கான நிகர வருமானம்	130,012	130,645
நேரடியாக பங்குரிமையில் அங்கீகரிக்கப்படும் சொத்துக்கள் மற்றும் கடன்களில் ஏற்படும் மாற்றங்கள்	(4,499)	(2,508)
பங்குதாரர்களின் பங்குரிமை	125,513	128,137
சிறுபான்மை பங்குதாரர் உரிமைகள்	6,660	6,004

**மொத்த பங்குரிமை**

132,173

134,141

**மொத்தப் பொறுப்புகள் மற்றும் பங்குரிமைகள்**

2,792,981

2,704,908

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

## 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கை

	நிதி ஆண்டு 31 டிசம்பர் 2025	நிதி ஆண்டு 31 டிசம்பர் 2024
<i>மில்லியன் கணக்கான யூரோக்களில்</i>		
வட்டி வருமானம்	71,532	83,020
வட்டிச் செலவு	(50,329)	(63,496)
தரகு வருமானம்	17,727	16,196
தரகு செலவு	(6,022)	(5,495)
லாபம் அல்லது இழப்பின் மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்படும் நிதி அம்சங்களின் லாபம்	11,283	11,569
பங்குரிமை மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்படும் நிதி அம்சங்களின் லாபம்	261	209
கடன் தீர்ப்பளவு செலவில் அங்கீகரிக்கப்பட்ட நிதிச் சொத்துக்களின் நிகர இலாபம்	31	55
காப்புறுதி நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்	2,383	2,396
<i>அதில் காப்புறுதி வருமானம்</i>	<i>10,270</i>	<i>9,711</i>
<i>காப்புறுதிச் சேவைச் செலவுகள்</i>	<i>(8,101)</i>	<i>(7,502)</i>
<i>முதலீட்டு வருமானம்</i>	<i>11,896</i>	<i>11,554</i>
<i>நிகர நிதி வருமானம் அல்லது காப்பீட்டு ஒப்பந்தங்களிலிருந்து வரும் செலவுகள்</i>	<i>(11,682)</i>	<i>(11,367)</i>
மற்ற நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்	22,362	21,922
மற்ற நடவடிக்கைகளுக்கான செலவு	(18,005)	(17,545)
<b>வருமானம்</b>	<b>51,223</b>	<b>48,831</b>
நடைமுறைச் செலவுகள்	(29,003)	(27,803)
சொத்து, ஆலை மற்றும் சாதனங்கள் மற்றும் புலப்படாத சொத்துக்களின் தேய்மானம், கடன் தீர்ப்பளவு மற்றும் முடக்கம்	(2,371)	(2,390)
<b>மொத்த செயல்பாட்டு வருமானம்</b>	<b>19,849</b>	<b>18,638</b>
அபாயச் செலவு	(3,350)	(2,999)
நிதி அம்சங்களின் மீதான அபாயத்திற்கான மற்ற நிகர இழப்புகள்	(203)	(202)
<b>செயல்பாட்டு வருமானம்</b>	<b>16,296</b>	<b>15,437</b>
பங்குரிமை முறை நிறுவனங்களின் வருமானத்தின் பங்கு	777	701
நடப்பில் இல்லாத சொத்துக்களின் நிகர லாபம்	(56)	(191)
நற்பெயர் மதிப்பு	48	241
<b>வரிக்கு முந்தைய வருமானம்</b>	<b>17,065</b>	<b>16,188</b>
நிறுவன வருமான வரி	(4,207)	(4,001)
<b>நிகர வருமானம்</b>	<b>12,858</b>	<b>12,187</b>
சிறுபான்மை பங்குதாரர்களின் நலன்களுக்கு உரிய நிகர வருமானம்	633	499
<b>பங்குதாரர்களுக்கு உரிய நிகர வருமானம்</b>	<b>12,225</b>	<b>11,688</b>
ஒரு பங்குக்கு அடிப்படை வருமானம்	10.29	9.57
ஒரு பங்குக்கு நீர்த்த வருமானம்	10.29	9.57

## இயக்குநர்கள் கழகம்

தலைவர்  
Jean LEMIERRE

Jean-Laurent BONNAFÉ  
Jacques ASCHENBROICH  
Juliette BRISAC  
Valérie CHORT  
Monique COHEN  
Hugues EPAILLARD

Marion GUILLOU  
Vanessa LEPOULTIER  
Lieve LOGGHE  
Marie-Christine LOMBARD  
Bertrand de MAZIÈRES  
Christian NOYER

Nicolas PETER  
Guillaume POUPARD  
Daniela SCHWARZER  
Annemarie STRAATHOF  
Michel TILMANT

## ஒழுங்குமுறை விகிதங்கள்

### குழு தீர்வுத்திறனில் மாற்றம்

இந்தக் குழு உறுதியான நிதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. செட்1 விகிதம் 31 டிசம்பர் 2025-இல் 12.6% <sup>(1)</sup> ஆக உள்ளது, குறிப்பாக 31 டிசம்பர் 2024-உடன் ஒப்பிடும்போது 30 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது. குறிப்பாக:

- உள் மூலதன உருவாக்கம் (+ 140 bps): 2025 முடிவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆபத்து நிறைந்த சொத்துக்களின் உள் வளர்ச்சி மற்றும் கடன் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதோடு இணைக்கப்பட்டுள்ளது;
- 60% பங்கீட்டு விகிதம் 2025 நிகர வருமானத்திற்கு (- 90 bps) பொருந்தும்;
- ஒரு சுற்றளவு விளைவு, முக்கியமாக AXA IM கையகப்படுத்துதல் 1 ஜூலை 2025 முதல் ஒருங்கிணைக்கப்பட்டது (- 40 bps);
- 1 ஜனவரி 2025 முதல் CRR3 ஒழுங்குமுறை விண்ணப்பம் (-40 bps இணைப்பு) வர்த்தக புத்தகத்தின் அடிப்படை மறுஆய்வின் தாக்கம் ஜனவரி 1 2027-இல் உள்ளவாறு பொருந்தும்.

குழுமத்தின் CET1 விகிதம் 31 டிசம்பர் 2025-இல் 10.52% தேவைகளைவிட அதிகமாக இருந்தது.

நிதி ஈட்டுத்திறன் விகிதம் 31 டிசம்பர் 2024-இல் இருந்து 10 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 31 டிசம்பர் 2025 இல் 4.5%-ஆக இருந்தது. இது நிதி ஈட்டுத்திறன் வெளிப்பாடுகளின் அதிகரிப்பால் உந்தப்பட்டது. இது 31 டிசம்பர் 2025 நிலவரப்படி 3.85% நிதி ஈட்டுத்திறன் விகிதத்தின் ஒழுங்குமுறைத் தேவையை விட கணிசமாக அதிகமாகும்.

31 டிசம்பர் 2025-இல் உள்ளவாறு, குழு TLAC மற்றும் MREL விகிதங்கள் குறைந்தபட்ச தேவைகளுக்கு மேலாக இருந்தன (பிரிவு 5.2 மூலதன மேலாண்மை மற்றும் மூலதனத்தின் போதுமான தன்மைகள் TLAC மற்றும் MREL ஆகியவற்றைப் பார்க்கவும்).

இந்த விகிதங்களின் பரிணாம வளர்ச்சி, குழு தொடர்ந்து மாற்றியமைக்கும் திறனையும் அதன் இருப்புநிலை தாளின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.

### முக்கிய ஒழுங்குமுறை விகிதங்கள்

1 ஜனவரி 2025 முதல், CRR ஒழுங்குமுறை மூலதன தேவைகளைக் கணக்கிடுவதற்கான புதிய விதிகளை வழங்குகிறது. இந்த ஒழுங்குமுறையின் முக்கிய விளைவுகள் என்னவெனில், ஐரோப்பிய வங்கிகளுக்காக புதிய முன்னெச்சரிக்கை தேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், வங்கிகளின் உள் மாதிரிகளுக்கு மாறாக, பரவலாக தரநிலைப்படுத்தப்பட்ட அபாய எடையீட்டு மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. உள் மாதிரிகளின் பயன்பாட்டு வரம்பு குறைக்கப்பட்டுள்ளது மற்றும் அவை ஒரு குறைந்தபட்ச உள்ளீட்டு அளவு விதியின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனுடன் சேர்ந்து, வங்கிகளின் உள் மாதிரிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மூலதனத் தேவைகளுக்கு ஒரு குறைந்தபட்ச வரம்பை அமைக்கும் வெளியீட்டுத் தளமும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த வரம்பு எதிர்காலத்தில் (2030), தரப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளின்படி கணக்கிடப்பட்ட அபாயத்தின் அடிப்படையில் பொருந்தும் மூலதனத் தேவைகளில் 72.5%-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய வங்கிகளுக்கு ஒரு புதிய குறைந்தபட்ச தேவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த வரம்பு ஒரு இடைக்கால காலகட்டத்தில் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படுகிறது, 2025-இல் ஒரு தளம் 50%-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்த ஒழுங்குமுறை மாற்றங்கள், ஒற்றை தர முறையின் பயன்பாட்டிற்கு உட்பட்டு, குறிப்பாக செயல்பாட்டு ஆபத்து காரணமாக, ஆபத்து நிறைந்த சொத்துக்களின் அளவில் அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன.

வெளியிடப்பட்ட கூறுகள் வேறு விதமாக குறிப்பிடப்பட்டாலொழிய, இடைக்கால நடவடிக்கைகளின் ("படிப்படியான நடைமுறை") பயன்பாட்டிற்குப் பிறகு வழங்கப்படுகின்றன. பயன்பாட்டின் எளிமைக்கு, தொடர்புடைய பிரிவுகளின் தலைப்பிலும் "படிப்படியான நடைமுறை" குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியீட்டுத் தளத்தை நிர்ணயிப்பதோடு, பல்வேறு கணக்கீட்டு அளவீடுகள் தொடர்பான இடைக்கால நடவடிக்கைகள் முக்கியமாக ஒத்துப்போகின்றன:

- CRR ஒழுங்குமுறையின் சட்டம் 495-ன் விதிகள், குறிப்பாக:
  - உள்ளக அளவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்ட சிறப்பு கடன் வழங்கலுக்கான குறிப்பிட்ட இழப்பினை முன்னிருப்பு உள்ளீட்டுத் தளங்களை அங்கீகரித்தல்;
  - பொருள் நிதி வசதிச் சேவை சிறப்பியல்பு வாங்காத கடன் வழங்கும் வெளிப்பாடுகளில் 80% ஆபத்து எடையைப் பயன்படுத்துதல்;
  - நிபந்தனையின்றி ரத்து செய்யக்கூடிய கடப்பாட்டைத் தவறாகக் கொண்டிருக்கும்போது, வெளிப்பாட்டைத் தீர்மானிப்பதற்கான காரணியைச் சேர்ப்பது;
- CRR ஒழுங்குமுறையின் சட்டம் 465-ன் விதிகள், குறிப்பாக:
  - குறித்துரைக்கப்பட்ட வெளிவாரி கடன் மதிப்பீட்டு நிறுவனத்தால் (ECAI) கடன் மதிப்பீடு இல்லாத பெருநிறுவன வெளிப்பாடுகளுக்கு 65% ஆபத்து நிறை பிரயோகிக்கப்படுவதுடன், இந்த கடனாளிகளின் தவணை தவறியமைக்கான மதிப்பிடப்பட்ட நிகழ்தகவு (PD) 0.5%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்;
  - குடியிருப்பு சொத்தின் மீது அடமானங்கள் பெற்ற வெளிப்பாடுகளின் பகுதிக்கு 10% ஆபத்து எடையையும், சொத்து மதிப்பில் 55% வரை, மற்றும் வெளிப்பாடுகளின் மீதமுள்ள ஏதேனும் பகுதிக்கு 45% சொத்து மதிப்பில் 80% வரை;
  - SEC-IRBA அணுகுமுறை அல்லது உள் மதிப்பீட்டு அணுகுமுறையின் கீழ் எடையுள்ள பாதுகாப்பு நிலைகளுக்கு குறைக்கப்பட்ட "p" காரணி பயன்பாடு;
  - SA-CCR <sup>(2)</sup> அணுகுமுறையின் கீழ் முன்னிருப்பு நிலையில் வெளிப்பாட்டின் கணக்கீட்டில் உள்ள "alpha" காரணியின் 1-ஆல் மாற்றிடு.

ஒழுங்குவிதி (EU) எண் 2024 / 3172 -இற்கிணங்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் KM1 அட்டவணை வெளியிடப்படுவது, தொழில்நுட்ப நியமங்களை (EBA/ITS/2024/06) நடைமுறைப்படுத்தும் EBA-இன் பிரகாரம் பரிணாமம் அடைகின்றது. இது தற்போது, வெளியீட்டுத் தளத்தின் தாக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டோ அல்லது கொள்ளாமலோ கணக்கிடப்பட்ட மூலதன விகிதங்களை உள்ளடக்குவதன் படி, CRR ஒழுங்குமுறையின் புதிய தேவைகளையும் உள்ளடக்கியுள்ளது.

(1) கலை 465, 468 மற்றும் 495-இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி இடைக்கால ஏற்பாடுகள் உட்பட CRR ஒழுங்குமுறை விதிகள்.

(2) இணைத்தரப்பு கொடுகடன் இடர்நேர்விற்றகான நியமப்படுத்தப்பட்ட அணுகுமுறை.

மூலதன விகிதங்கள்

மூலதன விகிதங்கள்

மில்லியன் கணக்கான யூரோக்களில்	31 டிசம்பர் 2025	31 டிசம்பர் 2024
பொதுவான பங்குரிமை அடுக்கு 1 (CET1) மூலதனம்	98,265	98,128
அடுக்கு 1 மூலதனம்	114,882	113,768
மொத்த மூலதனம்	132,274	130,581
<b>அபாய-எடையிட்ட சொத்துகள்</b>	<b>779,490</b>	<b>762,247</b>
மூலதன விகிதங்கள் (அபாய-எடையிட்ட சொத்துகளின் சதவிகிதமாக)		
பொதுவான பங்குரிமை அடுக்கு 1 விகிதம்	12.61%	12.87%
அடுக்கு 1 விகிதம்	14.74%	14.93%
மொத்த மூலதன விகிதம்	16.97%	17.13%

MREL மற்றும் TLAC விகிதங்கள்

மில்லியன் கணக்கான யூரோக்களில்	MREL		TLAC	
	31 டிசம்பர் 2025	31 டிசம்பர் 2024	31 டிசம்பர் 2025	31 டிசம்பர் 2024
சொந்த நிதி மற்றும் தகுதியான பொறுப்புகள், விகிதங்கள் மற்றும் கூறுகள்				
மொத்த மூலதனம் மற்றும் இதர தகுதிபெறும் பொறுப்புகள்	225,733	231,690	204,345	280,042
அவற்றில் சொந்த நிதி மற்றும் கீழ்படிந்த பொறுப்புகள்	204,345	208,042	-	-
அபாய-எடையிட்ட சொத்துகள்	779,490	762,247	779,490	762,247
சொந்த நிதி மற்றும் தகுதியான பொறுப்புகள் விகிதம் (அபாய-எடையிட்ட சொத்துகளின் சதவிகிதமாக)	28.96%	30.40%	26.22%	27.29%
அவற்றில் சொந்த நிதி மற்றும் கீழ்படிந்த பொறுப்புகள்	26.22%	27.29%	-	-
நிதி ஈட்டுத்திறனின் மொத்த வெளிப்பாடு அளவீடு	2,565,819	2,464,334	2,565,819	2,464,334
சொந்த நிதி மற்றும் தகுதியான பொறுப்புகள் விகிதம் (நிதி ஈட்டுத்திறனின் மொத்த வெளிப்பாடு அளவீட்டின் சதவிகிதமாக)	8.80%	9.40%	7.96%	8.44%

### டிசம்பர் 31 2025 தேதியுடன் முடிவடைந்த ஆண்டு

இது சட்டபூர்வத் தணிக்கையாளர்களால் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மீதான அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். இது ஆங்கிலம் பேசும் பயனர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த சட்டபூர்வத் தணிக்கையாளர்களின் அறிக்கையில் ஐரோப்பிய விதிமுறைகள் மற்றும் பிரெஞ்சு சட்டம் ஆகியவற்றால் தேவைப்படும் தகவல்கள் அடங்கும், அதாவது சட்டபூர்வத் தணிக்கையாளர்களை நியமிப்பது பற்றிய தகவல்கள் அல்லது மேலாண்மை அறிக்கையில் வழங்கப்பட்ட குழு தொடர்பான தகவல்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவை ஆகும்.

இந்த அறிக்கை :பிரான்சில் பொருந்தக்கூடிய பிரெஞ்சு சட்டம் மற்றும் தொழில்முறை தணிக்கை தரங்களுடன் இணைந்து படிக்கப்பட வேண்டும்.

BNP Paribas ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு,

### கருத்து

உங்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஈடுபாட்டிற்கு இணங்க, நாங்கள் டிசம்பர் 31 2025 முடிவடைந்த ஆண்டிற்கான BNP Paribas-இன் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளை தணிக்கை செய்துள்ளோம்.

எங்கள் கருத்தில், திரட்டிய நிதிக்கூற்றுக்கள் டிசம்பர் 31 2025-இல் உள்ள குழுவின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் நிதி நிலைமையின் உண்மையான மற்றும் நியாயமான பார்வையையும், அத்தேதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் செயல்பாடுகளின் முடிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டபடி அனைத்துலக நிதி அறிக்கை தரங்களுக்கு இணங்க வழங்குகின்றன.

மேலே வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயம் நிதிக்கூற்றுக்கள் குழுவிற்கு எமது அறிக்கையுடன் ஒத்துப்போகின்றது.

### கருத்தின் அடிப்படை

#### கணக்காய்வுக் கட்டமைப்பு

பிரான்சில் பொருந்தக்கூடிய நிபுணத்துவ தரநிலைகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் தணிக்கையை நடத்தினோம். நாங்கள் பெற்றிருக்கும் கணக்காய்வு சான்றுகள் எங்களது கருத்திற்கு ஒரு அடிப்படையை வழங்குவதற்குப் போதுமானதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

அந்த தரங்களின் கீழ் எங்கள் பொறுப்புகள் சட்டபூர்வத் தணிக்கையாளர்களின் பொறுப்புகளில் எங்கள் அறிக்கையின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் பிரிவில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன.

### சுதந்திரம்

நாங்கள் ஜனவரி 1, 2025 முதல் எங்கள் அறிக்கை தேதி மற்றும் குறிப்பாக, பிரெஞ்சு வணிக குறியீடு (கோட் டி காமர்ஸ்) மற்றும் சட்டபூர்வத் தணிக்கையாளர்களுக்கான பிரெஞ்சு நன்னெறிகள் குறியீடு (கோட் டி டெயோன்டோலகி டி லா டெஃபிஸ் டி கமான்ஸைர் ஆக்சைட்ஸ்) ஆகியவற்றின் சுதந்திர தேவைகளுக்கு இணங்க எங்கள் தணிக்கை ஈடுபாட்டை நடத்தினோம், ஒழுங்குவிதி (EU) எண். 537 / 2014 இன் உறுப்புரை 5 (1) இல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு தடைசெய்யப்பட்ட கணக்காய்வுச் சேவைகளையும் நாங்கள் வழங்கவில்லை.

### மதிப்பீடுகளை நியாயப்படுத்துதல் - முக்கிய தணிக்கை விவகாரங்கள்

எங்கள் மதிப்பீடுகளின் நியாயப்படுத்துதல் தொடர்பான பிரெஞ்சு வணிக குறியீடு (கோட் டி காமர்ஸ்) இன் உறுப்புரைகள் L. 821-53 மற்றும் R. 821-180 தேவைகளுக்கு ஏற்ப, பொருள் தவறான அறிக்கையின் அபாயங்கள் தொடர்பான முக்கிய தணிக்கை விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம், எங்கள் தொழில்முறை தீர்ப்பில், தற்போதைய காலத்தின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளின் தணிக்கையிலும், அந்த அபாயங்களை நாங்கள் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த விஷயங்கள், ஒட்டுமொத்த நிதிக்கூற்றுக்களை நாங்கள் தணிக்கை செய்ததன் பின்னணியிலும், அதன் மீது எங்கள் கருத்தை உருவாக்குவதிலும் கவனிக்கப்பட்டன. மேலும், திரட்டிய நிதிக்கூற்றுக்களின் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு தனி கருத்தை வழங்கவில்லை.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

## வாடிக்கையாளர் கடன் சொத்துப்பட்டியல்கள் மீதான கடன் இடர்நேர்வு, முடக்க இழப்புக்கள் மற்றும் ஏற்பாடுகளின் அளவிடல் (கட்டங்கள் 1, 2 மற்றும் 3)

(குறிப்புகள் 1.f.5, 1.f.6, 1.p, 2.g, 4.e, 4.f, 4.n மற்றும் 6.a ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்களுக்கு பார்க்கவும்)

### அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது

BNP Paribas அதன் செயல்பாடுகளில் இயல்பாகவே உள்ள கடன் அபாயங்களை ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் முடக்க இழப்புகளை பதிவு செய்கிறது.

டிசம்பர் 31 2025-இன் நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறத்தக்கவை முறையே 913.3 பில்லியன் யூரோக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதி வசதிச் சேவை மற்றும் உத்தரவாத கட்டுப்பாடுகள் 389.8 மற்றும் 132.9 பில்லியன் யூரோக்களாக இருந்தன.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகளின் மீதான குறைபாடுகள் 15.9 பில்லியன் யூரோக்கள் மற்றும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கான ஏற்பாடுகள் 1.0 பில்லியன் யூரோக்கள்.

வர்த்தக மற்றும் புவியியல்-அரசியல் பதற்றங்களால் குறிக்கப்படும் தொடர்ச்சியான அநிச்சயங்களின் தூழலில், வாடிக்கையாளர் கடன் தொகுப்புகளில் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளை மதிப்பிடுவது அதிகமான தீர்மான திறனையும், BNP Paribas மேலாண்மை மேற்கொள்ளும் கருதுகோள்களின் பயன்பாட்டையும் தேவைப்படுத்துகிறது, குறிப்பாக:

- குறிப்பாக செலுத்தத் தவறிய வெளிப்படுத்துகைகளை அடையாளம் காணுதல் போன்ற அளவுகோலின் அடிப்படையில் கட்டம் 1, கட்டம் 2 அல்லது கட்டம் 3-இல் வெளிப்படுத்துகைகளை வகைப்படுத்துவதற்கான கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மதிப்பிடுதல்;
- சீரற்ற கடன் அளவுகோல்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகளை அளவிடுதல் ஆகிய இரண்டிலும் ஒருங்கிணைக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார எதிர்வுகூறல்களை மேம்பாடு செய்தல்;
- 1-ஆம் மற்றும் 2-ஆம் கட்ட வெளிப்பாடுகளுக்காக எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்கள். குறிப்பாக, ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளின் குறிப்பு 2.g-இல் குறிப்பிடப்பட்டபடி, இந்த எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள் பொதுவான அணுகுமுறையில் பயன்படுத்தப்படும் மாதிரிகளில் பிரதிபலிக்கப்படாத முன்னறிவு அம்சங்களையும் உள்ளடக்கியவை.
- நிறுவன வெளிப்பாடுகளுக்காக, 3-ஆம் கட்ட பெறுதல்களில் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளை மதிப்பிடுவது மேற்கொள்ளப்படுகிறது, இதில் மீட்பு மதிப்பீடுகள் பல்வேறு நிலைமைக் காட்சிகளின் எடையீட்டின் அடிப்படையில் இருக்கலாம்.

கடன் அபாயத்தின் அதிகரிப்பு, தவறான வெளிப்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதிப்பீழ்ப்பு மற்றும் ஒதுக்கீடுகள் அளவிடு ஆகியவை முக்கியமான தணிக்கை விஷயங்களாகும். காரணம், மேலே குறிப்பிடப்பட்ட அநிச்சய தூழலில், இவை மேலாண்மையின் தீர்மானங்களையும் மதிப்பீடுகளையும் உட்படுத்துகின்றன.

### எங்களின் அணுகுமுறை

நாங்கள் BNP Paribas நிறுவனத்தின் உள்கட்டுப்பாட்டு அமைப்பைப் புரிந்துகொண்டு, கடன் அபாயம் அதிகரிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளின் அளவிடு தொடர்பான முக்கிய கைமுறை மற்றும் தானியங்கி கட்டுப்பாடுகளைச் சோதித்தோம்.

எங்களின் பணிகள் குறிப்பாக பின்வரும் செயல்முறைகளில் கவனம் செலுத்தின:

- வெளிப்பாடுகளின் நிலை வகைப்படுத்தல்: முக்கியமான கடன் அபாய அதிகரிப்பு மற்றும் தவறான வெளிப்பாடுகளை அடையாளம் காண வணிகப் பிரிவுகள் பயன்படுத்தும் முறைகளை ஆய்வு செய்தோம் அதனுடன் தொடர்புடைய கணக்கியல் செயல்முறைகளையும் பரிசீலித்தோம்;
- எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளின் மதிப்பீடு (கட்டங்கள் 1, 2, 3):
  - கட்டங்கள் 1, 2, 3 வெளிப்பாடுகளுக்கான இழப்புகளை கண்காணிக்கும் நிர்வாக அமைப்பை மதிப்பாய்வு செய்தோம்,
  - கட்டங்கள் 1 மற்றும் 2 இழப்புகளுக்காக பேரண்டப் பொருளாதார முன்னுரைப்பு மாதிரிகள் மற்றும் முறைகளின் அனுமதி செயல்முறைகள் மற்றும் காலாந்தர ஆய்வுகளை பரிசீலித்தோம்;
- எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள், கணக்கியல் சமரசம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு மாற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய விண்ணப்பக் கட்டுப்பாடுகளையும் நாங்கள் சோதித்தோம்.

எங்கள் கடன் இடர் நிபுணர்களுடன் மற்றும் ஒரு மாதிரி அடிப்படையில்:

- டிசம்பர் 31 2025 நிலவரப்படி பயன்படுத்தப்பட்ட பேரண்டப் பொருளாதார முன்னுரைப்பு அனுமானங்களை நாங்கள் மதிப்பிட்டோம்;
- 1 மற்றும் 2 கட்டங்களில் வகைப்படுத்தப்பட்ட வெளிப்படுத்துகைகள் மீது எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்களைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட முக்கிய அளவிடுகளை நாங்கள் மதிப்பிட்டோம், குறிப்பாக வங்கியின் கிரமமான மாதிரி மீளாய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில். இவற்றுடன் கூடுதலாக ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு அளவிடுவதற்கான நோக்கிலான வங்கி கணிப்புகளின் ஒப்புமைகளையும் நாங்கள் மதிப்பிட்டோம்;
- 3-ஆம் கட்டத்தில் வகைப்படுத்தப்பட்ட பெருநிறுவன கடன் வெளிப்பாடுகள் மீதான குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் மற்றும் தரவுகளை நாங்கள் மதிப்பீடு செய்தோம்.

நாங்கள் நாணயத் தாள்களில் உள்ள கொடுகடன் இடர்நேர்வு வெளிப்படுத்துகைகளையும் திரட்டிய நிதியியல் கூற்றுக்களுக்கு குறிப்பாக IFRS 9 மற்றும் IFRS 7 என்பனவற்றிற்குத் தேவையான தகவல்களையும் மீளாய்வு செய்தோம்.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

**சந்தைப் பெறுமதி படிநிலையில் நிலைகள் 2 மற்றும் 3 என வகைப்படுத்தப்பட்ட நிதியியல் சாதனங்களின் மதிப்பீடு**

(குறிப்புகள் 1.f.7, 1.f.10, 1.p, 2.c, 4.a மற்றும் 4.d ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களுக்கு பார்க்கவும்)

## அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது

BNP Paribas அதன் சந்தை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இருப்புநிலை அறிக்கையில் சந்தை மதிப்பில் அளவிடப்பட்ட நிதி சாதனங்களை வைத்திருக்கிறது.

சந்தை மதிப்பு, கருவியின் வகை மற்றும் அதன் சிக்கல்தன்மையைப் பொறுத்து பல்வேறு முறைகளின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது: நேரடியாகக் காணக்கூடிய மேற்கோள் விலைகளை பயன்படுத்துதல் (நியாயமான மதிப்பு நிலைவரிசையில் நிலை 1 ஆக வகைப்படுத்தப்படும் கருவிகள்), முக்கிய உள்ளீடுகள் காணக்கூடிய மதிப்பீட்டு மாதிரிகளை பயன்படுத்துதல் (நிலை 2 ஆக வகைப்படுத்தப்படும் கருவிகள்), அல்லது முக்கிய உள்ளீடுகள் காணப்படாத மதிப்பீட்டு மாதிரிகளை பயன்படுத்துதல் (நிலை 3 ஆக வகைப்படுத்தப்படும் கருவிகள்).

நிலை 2 மற்றும் நிலை 3 நிதியியல் சாதனங்கள் சொத்து பக்கத்தில் 610.5 பில்லியன் யூரோக்களும், குழு ஜெட்லின் பொறுப்புப் பக்கத்தில் 768.7 பில்லியன் யூரோக்களும் டிசம்பர் 31, 2025-இல் உள்ளவாறு இருப்புநிலை ஒருங்கிணைக்கப்பட்ட இருப்புநிலை அறிக்கை.

சந்தை மதிப்புகளில், குறிப்பிட்ட மாடல், பணப்புழக்கம் அல்லது எதிர் தரப்பினரின் கடன் அபாயங்களைக் கருத்தில் கொள்வதற்கான மதிப்பீட்டுச் சரிசெய்தல்கள் அடங்கியிருக்கலாம்.

நிலை 3 என வகைப்படுத்தப்பட்ட கருவிகளுக்கு, முகாமைத்துவத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு நுட்பங்கள், மதிப்பீட்டு விளம்பரக் கலைஞர்கள் மற்றும் பயன்படுத்தப்படும் அளவீடுகளின் தேர்வு தொடர்பான குறிப்பிடத்தக்க தீர்ப்பு மற்றும் மதிப்பீடுகளை உள்ளடக்கலாம், அவற்றில் சில சந்தையில் அவதானிக்க முடியாதவை. இந்த நிலைமை குறிப்பு 1.f.10 குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர்புடைய செயல்பாடுகளின் மீது ஓரங்களை ஒத்திவைக்க வழிவகுக்கும்.

வெளிப்படுத்துகைகளின் பொருண்மைத்தன்மை, சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் மாதிரிகளின் சிக்கல்தன்மை, பயன்படுத்தப்பட்ட விளம்பரக் கலைஞர்கள் பெருக்கம் மற்றும் சந்தை மதிப்புகளை மதிப்பிடுவதில் மேலாண்மை தீர்ப்பைப் பயன்படுத்துதல் ஆகியவை, சந்தைப் மதிப்பு படிநிலையில் 2 மற்றும் 3 என வகைப்படுத்தப்பட்ட நிதியியல் சாதனங்களின் மதிப்பீட்டை ஒரு முக்கிய தணிக்கை விஷயமாக நாங்கள் கருதுகிறோம்.

## எங்களின் அணுகுமுறை

நாங்கள் BNP Paribas நிதி சாதனங்களின் மதிப்பீடு தொடர்பான உள் கட்டுப்பாட்டு அமைப்பு பற்றிய புரிதலைப் பெற்றோம் மற்றும் மாதிரி அடிப்படையில், நியாயமான மதிப்பு நிலை 2 மற்றும் 3 என வகைப்படுத்தப்பட்ட நிதி கருவிகளின் தேர்வு குறித்து சோதனைகளை மேற்கொண்டோம்.

எங்கள் நிதி சாதன மதிப்பீட்டு நிபுணர்களுடன், எங்கள் பணி குறிப்பாக:

- நிதி கருவிகளின் மதிப்பீட்டு செயல்முறையை மேற்பார்வை செய்ய குழுவும் அமல்படுத்திய நிர்வாக அமைப்பைப் புரிந்துகொள்வது, குறிப்பாக மதிப்பீட்டு மாதிரிகளுக்கான அனுமதி செயல்முறை மற்றும் அவற்றை அபாயத் துறை முறையாக மீளாய்வு செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது;
- மதிப்பீட்டு சீராக்கங்களைத் தீர்மானிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் குழுவால் செயல்படுத்தப்படும் செயல்முறையை ஆராய்வது மற்றும் அளவீட்டு கண்காணிப்பு விதிகளை அமைத்தல்.

மாதிரி அடிப்படையில், நாங்கள்:

- மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்படும் அனுமானங்கள் மற்றும் அளவீடுகளின் பொருத்தத்தை பகுப்பாய்வு செய்தது;
- குழு தொடர் சந்தை அளவீடுகளின் முடிவுகள் மற்றும் வழிமுறைகளை மதிப்பாய்வு செய்தது;
- தேவையான இடங்களில், நமது சொந்த மாதிரிகளைப் பயன்படுத்தி சுயாதீனமான மறுமதிப்பீடுகளை நிகழ்த்தியது;
- ஒத்திவைக்கப்பட்ட அங்கீகாரத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது.

நாங்கள் மாதிரி அடிப்படையில், இணைத்தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீடுகளுக்கும் பிணைய அழைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் பகுப்பாய்வு செய்தோம்.

நாங்கள் திரட்டிய நிதியியல் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்ட நிதியியல் சாதனங்களின் மதிப்பீடு தொடர்பான தகவல்களை, குறிப்பாக IFRS13-இற்கு தேவைப்படுத்தப்பட்டவற்றை மீளாய்வு செய்தோம்.

## நிதிநிலை அறிக்கையை முடித்தல் செயல்முறை மீதான தகவல் தொழில்நுட்பப் பொதுக் கட்டுப்பாடுகள்

### அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது

உங்கள் குழுமத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள், பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் பல இடைமுகத் தகவல் முறைமைகளின் பயன்பாடு காரணமாக உயர் மட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன. தகவல் முறைமை முகாமைத்துவ செயல்முறைகளின் நம்பகத்தன்மை மற்றும் அவற்றின் பாதுகாப்பு என்பன நிதியியல் கூற்று நிறைவு செயல்முறையைத் தயாரிப்பதற்கான முக்கிய அம்சங்களாகும்.

தகவல் தொழில்நுட்பச் சங்கிலிகளில் ஒரு சம்பவம் காரணமாக திரட்டிய கணக்குகளில் பொருள் தவறான அறிக்கை ஏற்படும் அபாயம்:

- தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான பொருத்தமற்ற அணுகல் உரிமைகள் மற்றும் ஊழியர் சுயவிவரங்களின் அடிப்படையில் அங்கீகார நிலைகள்;
- தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளின் கட்டமைப்பில் அல்லது அதன் அடிப்படை தரவில் பொருத்தமற்ற மாற்றங்கள்;
- சேவைத் தடங்கல் அல்லது செயல்பாட்டு தகவல் தொழில்நுட்ப சம்பவம்.

நிதியியல் அறிக்கை நிறைவு செயல்முறையுடன் தொடர்புடைய தகவல் தொழில்நுட்ப பொதுக் கட்டுப்பாடுகளின் மதிப்பீடு ஒரு முக்கிய கணக்காய்வு விஷயமாகும்.

### எங்களின் அணுகுமுறை

நிதி அறிக்கை நிறைவு செயல்முறையில் பயன்படுத்தப்படும் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டோம். எங்கள் தகவல் தொழில்நுட்ப சிறப்பு குழுக்களுடன், நாங்கள் முக்கியமாகக் கருதிய தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான தகவல் தொழில்நுட்ப பொதுவான கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு மற்றும் இயக்க செயல்திறனை நாங்கள் சோதித்தோம்.

இந்த முக்கிய தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு, எங்கள் பணி குறிப்பாக பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்தியது:

- கையேடு பதிவுகளை பதிவு செய்வதற்கான அங்கீகாரங்கள் உட்பட, சலுகை பெற்ற அணுகலுக்கு சிறப்பு கவனத்துடன் அணுகல் உரிமைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்தல்;
- 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் மாற்ற மேலாண்மையை பகுப்பாய்வு செய்தல்;
- தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டு மேலாண்மையை பகுப்பாய்வு செய்தல்.

இவ்வாண்டில் விதிவிலக்குகள் அடையாளம் காணப்பட்டால், கணக்கியல் மற்றும் நிதித் தகவல் மீதான அவற்றின் ஆற்றல், திறமை தாக்கத்தை மதிப்பிடுவதற்கு கூடுதல் நடைமுறைகளை நாங்கள் செய்தோம்.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

## "ஓய்வூதிய சேமிப்பு" தொழில்களில் காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகளின் மதிப்பீடு

(குறிப்புகள் 1.g, 1.p மற்றும் 5 ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களுக்கு பார்க்கவும்)

### அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது

டிசம்பர் 31 2025-இன் நிலவரப்படி, குழுவும் "சேமிப்பு மற்றும் ஓய்வூதியம்" காப்பீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான காப்பீட்டு பொறுப்புகளை குறிப்பு 5-இல் திரட்டப்பட்ட நிதி அறிக்கைகளில் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பு 5.e.4-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பங்கேற்பு ஒப்பந்தங்கள் 254.6 பில்லியன் யூரோக்கள் ஆகும். குறிப்பு 1.g.2-இல் விவரிக்கப்பட்டுள்ளவாறு குழுவும் அனைத்துலக நிதியம் 17 வரையறுத்த கணக்கீட்டு மாதிரிகளை மதிப்பிட காப்பீட்டு ஒப்பந்தக் குழுக்களின் தகுதியை மதிப்பிட்டது. எனவே, "சேமிப்பு மற்றும் ஓய்வு" காப்பீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான பொறுப்புகள் நேரடியாக பங்கேற்கும் காப்பீட்டு ஒப்பந்தங்களுடன் தொடர்புடையவை என்று குழுவும் கருதுகிறது மற்றும் "மாறுபடும் கட்டணம்" கணக்கீட்டு மாதிரியின் படி குறிப்பாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த கணக்கீட்டு மாதிரியின் கீழ் காப்புறுதிப் பொறுப்புகளின் மதிப்பீடு, பாலிசிதாரர்களுக்கான ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான செலுத்தப்பட வேண்டிய அல்லது பெறப்பட வேண்டிய காசுப்பாய்ச்சலின் தற்போதைய பெறுமதியின் சிறந்த மதிப்பீட்டை நிர்ணயித்தல், குழுவினால் தெரிவு செய்யப்பட்ட நம்பிக்கை மட்டமொன்றின் நிதியியல் அல்லாத இடர்நேர்வு சீராக்கத்தின் அடிப்படையை நிர்ணயித்தல் மற்றும் பணிகள் வழங்கப்படுவதனால் அங்கீகரிக்கப்பட வேண்டிய உழைக்கப்படாத இலாபத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்த ரீதியான பணி எல்லை என்பனவற்றை உள்ளடக்குகின்றது.

மாறுபடும் கட்டண முறையைப் பயன்படுத்தி இந்த காப்பீட்டு பொறுப்புகளின் மதிப்பீடு சிக்கலான விளம்பரக் கலைஞர்கள், எதிர்கால காலங்கள் தொடர்பான தரவு மற்றும் அனுமானங்களை, குறிப்பாக கழிவு விகிதத்தை நிர்ணயித்தல், கொள்கை வகுப்பாளர் நடத்தை சட்டங்கள், எதிர்கால மேலாண்மை முடிவுகள் மற்றும் நிதிச் சொத்து வருமானங்களுக்கான நிஜ உலக அனுமானங்களின் வரையறை ஆகியவற்றை நம்பியுள்ளது. ஒப்பந்த சேவை வரம்பை வருமானமாக வெளியிட பயன்படுத்தப்படுகிறது. அந்த அளவீடுகளின் பரிணாம வளர்ச்சியும் புதுப்பிப்புகளும் ஆயுள்/சேமிப்பு சுற்றளவு காப்பீட்டுப் பொறுப்புகளின் அளவை கணிசமாக பாதிக்கும்.

"சேமிப்பு மற்றும் ஓய்வூதியம்" காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பான கடப்பாடுகளின் நீண்டகால எல்லையைக் கருத்தில் கொண்டு, கொள்கையாளரின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார மற்றும் நிதி சுற்றுப்புறம் மீதான அவர்களின் குறிப்பிடத்தக்க உணர்வற்ற மற்றும் தரவு மற்றும் அனுமானங்களைத் தேர்ந்தெடுப்பதில் நிர்வாகத்திலிருந்து குறிப்பிடத்தக்க தீர்ப்பு, அத்துடன் மிகவும் சாத்தியமான மதிப்பிடப்பட்ட எதிர்கால சூழ்நிலையை பிரதிபலிக்க சிக்கலான மாதிரி நுட்பங்களைப் பயன்படுத்துதல், "சேமிப்பு மற்றும் ஓய்வு" வணிகங்களில் காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகளின் மதிப்பீட்டை ஒரு முக்கிய தணிக்கை விஷயமாக நாங்கள் கருதினோம்.

### எங்களின் அணுகுமுறை

எங்கள் தொழில்நுட்ப மாதிரி நிபுணர்கள் மற்றும் எங்கள் தகவல் தொழில்நுட்ப சிறப்பு குழுக்களுடன், நாங்கள் பின்வரும் தணிக்கை நடைமுறைகளை செய்தோம்:

- "சேமிப்பு மற்றும் ஓய்வு" காப்பீட்டு ஒப்பந்தங்களின் "மாறுபடும் கட்டணம்" கணக்கீட்டு மதிப்பீட்டு மாதிரிக்கு தகுதியை மதிப்பிட்டது, இந்த மதிப்பீட்டு முறைகளை நிர்வகிப்பதன் மூலம் IFRS 17 ஏற்பாடுகளுக்கு இணங்க "சேமிப்பு மற்றும் ஓய்வு" காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பத்தை மதிப்பிட்டு;
- "சேமிப்பு மற்றும் ஓய்வூதிய காப்பீட்டு ஒப்பந்தங்களின் பாலிசிதாரர்களுக்கு ஒப்பந்த கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான எதிர்கால பணப்புழக்கத்தின் தற்போதைய மதிப்பு குறித்த சிறந்த மதிப்பீடு, IFRS 17 கொள்கைகளின்படி, குழு நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய புரிதலைப் பெற்று;
- தகவல் தொகுப்பு, செட்டிங்ஸ் மதிப்பீடுகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான உறுதிமொழிகளின் மதிப்பீடு தொடர்பான தகவல் அமைப்புகளின் உள் கட்டுப்பாட்டு சுற்றுப்புறம் குறித்த நடைமுறைகளின் சோதனைகள்;
- நிர்வாகம் செயல்படுத்தும் முக்கிய கட்டுப்பாடுகளை மதிப்பீடு செய்து சோதிக்கப்பட்டது. இந்த சூழலில், நாங்கள் குறிப்பாக நிர்வாகத்தால் செய்யப்பட்ட வழிமுறைகள், தீர்ப்புகள் மற்றும் முக்கிய அனுமானங்கள் தொடர்பான கட்டுப்பாட்டு முறைகளை மதிப்பீடு செய்தோம், அத்துடன் ஆளுகை மற்றும் செயல்முறைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் "சேமிப்பு மற்றும் ஓய்வூதியம்" காப்பீட்டு ஒப்பந்த உறுதிப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் தள்ளுபடி செய்யப்பட்ட எதிர்கால பணப்புழக்கத்தை மதிப்பிடுவதற்கு ஆயுட்கால மாதிரிகள். எதிர்கால பணப்புழக்கங்களை மதிப்பிடுவதிலும், அவற்றின் அமலாக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனுமானங்கள், அளவீடுகள் அல்லது ஆயுட்கால செயல்முறைகளை மாதிரியாக்குவது ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்களை நாங்கள் மதிப்பீடு செய்தோம்;
- மாதிரி அடிப்படையில், தள்ளுபடி செய்யப்பட்ட எதிர்கால பணப் பாய்ச்சல்களின் மதிப்பீடு, நிதியற்ற அபாயச் சரிசெய்தல் மற்றும் ஒப்பந்த சேவையிலான எல்லை ஆகியவற்றை நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் முக்கிய முறைகள், முக்கிய கருதுகோள்கள் மற்றும் அகச்சுவரியல் அளவுருக்கள் ஆகியவற்றை சோதித்தோம். இந்த மதிப்பீடுகளின் நியாயத்தன்மையை நாங்கள் மாதிரி அடிப்படையில் மதிப்பிட்டோம்;
- மாதிரி, தள்ளுபடி செய்யப்பட்ட எதிர்கால பணப்புழக்கத்தின் சிறந்த மதிப்பீட்டின் கணக்கீடுகள் மற்றும் திட்ட மாதிரிகள் பயன்படுத்தப்பட்ட அடிப்படை தரவுகளின் நம்பகத்தன்மையை சோதித்தது;
- சேமிப்பு மற்றும் ஓய்வூதிய காப்பீட்டு பொறுப்புகளுக்கு மாதிரி அடிப்படையில் பணப்புழக்கத்தின் சிறந்த மதிப்பீட்டை சுயாதீனமான கணக்கீடு செய்தது;
- ஏதேனும் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் அல்லது எதிர்பாராத மாறுபாடுகளை அடையாளம் காண மாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு நடைமுறைகள்;
- திரட்டிய நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புக்களில் காணப்படும் தொடர்பான வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையினை மதிப்பீடு செய்தல்.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

## குறிப்பிட்ட சரிபார்ப்புகள்

பிரான்ஸ்-இல் பொருந்தக்கூடிய தொழில்முறை தரங்களுக்கு ஏற்ப, இயக்குநரவை மேலாண்மை அறிக்கையில் கொடுக்கப்பட்ட குழுவும் தொடர்பான தகவல்களின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் தேவைப்படும் குறிப்பிட்ட சரிபார்ப்புகளையும் நாங்கள் செய்துள்ளோம்.

அதன் நியாயமான விளக்கத்தையும் திரட்டிய நிதிக்கூற்றுக்களுடன் அதன் நிலைத்தன்மை பற்றியும் தெரிவிக்க எங்களுக்கு எந்த விஷயமும் இல்லை.

## மற்ற சட்ட, கட்டுப்பாட்டு நிபந்தனைகள் பற்றிய அறிக்கை

*ஆண்டு நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளைத் தயாரிக்கும் வடிவம்*

ஐரோப்பிய ஒற்றை மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர மற்றும் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் தொடர்பாக சட்டப்பூர்வத் தணிக்கையாளர்கள் செயல்படுத்தும் நடைமுறைகள் தொடர்பான பிரான்ஸ் பொருந்தக்கூடிய நிபுணத்துவத் தரம், விதி L 451-1-2, 1 -இல் குறிப்பிடப்பட்ட வருடாந்திர நிதி அறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளைத் தயாரிப்பது குறித்தும் நாங்கள் சரிபார்த்துள்ளோம், தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு நாணய மற்றும் நிதியியல் குறியீட்டின் (கோட் மொனெடேர் எட் பைனான்சியர்), 17 டிசம்பர் 2018 தேதியிடப்பட்ட எண் 2019 / 815 ஆணைக்குழு ஒப்படைக்கப்பட்ட ஒழுங்குவிதியில் (EU) வரையறுக்கப்பட்ட ஒற்றை மின்னணு வடிவத்துடன் இணங்குகிறது. ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் பற்றி, எங்கள் பணி, மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குமுறையில் வரையறுக்கப்பட்ட படிவத்துடன் அதன் குறிப்புகள் இணங்குகின்றன என்பதை சரிபார்ப்பதை உள்ளடக்கியது.

எங்கள் பணியின் அடிப்படையில், வருடாந்திர நிதி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளின் தயாரிப்பு அனைத்து வகையிலும், ஐரோப்பிய ஒற்றை மின்னணு வடிவத்துடன் இணங்குகிறது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.

## சட்டப்பூர்வத் தணிக்கையாளர்களை நியமித்தல்

நாங்கள் BNP Paribas-இன் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களாக மே 23 2006 அன்று டெலாய்ட் & அசோசியேட்ஸ்க்கான வருடாந்திர பொதுக் கூட்டத்திலும், மே 14 2024 அன்று அர்னஸ்ட் & யங் எட் அவுட்ரேஸ்க்காக நியமிக்கப்பட்டோம்.

டிசம்பர் 31, 2025-இன் படி, டெலாய்ட் & அசோசியேட்ஸ் மொத்த தடையில்லா ஈடுபாட்டின் இருபதாம் ஆண்டில் இருந்தது, மேலும் அர்னஸ்ட் & யங் எட் அவுட்ரேஸ் முறையே இரண்டாவது ஆண்டில் இருந்தது.

## ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களுக்கான நிர்வாக பொறுப்புகள் மற்றும் ஆளுகை பொறுப்புகள்

ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றியவாறு, அனைத்துலக நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க, திரட்டிய நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். அத்துடன், பொருண்மையான தவறான கூற்றுக்களிலிருந்து விடுபட்ட திரட்டு நிதியியல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு இயலுமைப்படுத்துவதற்கு முகாமைத்துவம் தீர்மானிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் அவசியமாகும், மோசடி காரணமாகவோ அல்லது தவறு காரணமாகவோ இருந்தாலும் சரி. ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில், நிறுவனத்தை ஒரு கரிசனையாகத் தொடர்வதற்கான திறனை மதிப்பிடுவதற்கும், பொருந்தக்கூடிய வகையில் வெளிப்படுத்துவதற்கும், அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி வெளிப்படுத்துவதற்கும், கணக்கீட்டின் கவலைக்குரிய அடிப்படையைப் பயன்படுத்துவதற்கும், நிறுவனத்தை கலைக்க அல்லது செயல்பாடுகளை நிறுத்த எதிர்பார்க்காவிட்டால், நிர்வாகம் பொறுப்பாகும்.

நிதி அறிக்கைகள் குழுவானது, நிதி அறிக்கையிடல் செயல்முறை மற்றும் உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவ முறைமைகளின் காத்திரமான தன்மை என்பனவற்றைக் கண்காணிப்பதற்கும், பொருந்தக்கூடிய இடங்களில் கணக்கீடு மற்றும் நிதியியல் அறிக்கையிடல் நடைமுறைகள் தொடர்பான அதன் உள்ளகக் கணக்காய்விற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

திரட்டிய நிதி அறிக்கைகளுக்கு இயக்குநரவை ஒப்புதல் அளித்தது.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

சட்டரீதியான கணக்காய்வாளர்கள் திரட்டிய நிதிக் அறிக்கைகளின் கணக்காய்விற்கான பொறுப்புகள்

## நோக்கங்களும் தணிக்கை அணுகுமுறையும்

திரட்டிய நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் அறிக்கை வெளியிடுவதே எமது பணியாகும். ஒட்டுமொத்த நிதி நிலை அறிக்கைகளும் பொருள் ரீதியான தவறான கூற்றிலிருந்து விடுபட்டவையா என்பது குறித்து நியாயமான உத்தரவாதத்தைப் பெறுவதே எங்கள் நோக்கம். நியாயமான உத்தரவாதம் என்பது ஒரு உயர் மட்ட உத்தரவாதம், ஆனால் தொழில்முறை தரங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் தணிக்கை எப்போதும் ஒரு பொருள் தவறான கூற்று இருக்கும் போது கண்டறியும் என்பதற்கு உத்தரவாதம் அல்ல. மோசடி அல்லது பிழையிலிருந்து தவறான கூற்றுகள் எழலாம் மற்றும் அவை தனிப்பட்ட முறையிலோ அல்லது மொத்தத்திலோ, இந்த ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்களின் அடிப்படையில் பயனர்களால் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டால், அவை பொருளாகக் கருதப்படலாம்.

பிரெஞ்சு வணிக குறியீட்டின் (கோட் டி காமர்ஸ்) பிரிவு L 821-55 -இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எங்கள் சட்டப்பூர்வ தணிக்கையில் நிறுவனத்தின் நம்பகத்தன்மை அல்லது நிறுவனத்தின் விவகாரங்களின் மேலாண்மை தரம் குறித்த உத்தரவாதம் இல்லை.

பிரான்சில் பொருத்தக்கூடிய தொழில்முறை தரங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் தணிக்கையின் ஒரு பகுதியாக, சட்டப்பூர்வ கணக்காய்வாளர் தணிக்கை முழுவதும் தொழில்முறை தீர்ப்பை பயன்படுத்துகிறது மற்றும் மேலும்:

- ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் மோசடி பிழையால் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, இவ்விடங்களுக்குப் பொருத்தமானத் தணிக்கை முறைகளை மேற்கொண்டு, தங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்கானப் போதுமான பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெற வேண்டும். பிழையால் நேரும் விவரப் பிழையை விட, மோசடியால் நேரும் விவரப் பிழையை அடையாளம் காணாதிருக்கக் கூடிய அபாயம் அதிகம். ஏனெனில் மோசடியில் கூட்டுச்சதி, ஏமாற்றுதல், வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபாடுகள், தவறான சித்தரிப்புகள் அல்லது உள் கட்டுப்பாட்டு மீறல் ஆகியவை இருக்கக்கூடும்;
- தழ்நிலைக்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடு பற்றிய புரிதலைப் பெறுகின்றது, ஆனால் உள்ளகக் கட்டுப்பாட்டின் விளைத்திறன் பற்றி அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல;
- பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மை மற்றும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் திரட்டிய நிதியியல் கூற்றுக்களில் முகாமைத்துவத்தினால் செய்யப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்கள் என்பனவற்றை மதிப்பீடு செய்தல்;
- கணக்கீட்டின் போகிற கரிசனை அடிப்படையின் மேலாண்மை குறிப்புகளின் பொருத்தமான தன்மையை மதிப்பிடுகிறது மற்றும் பெறப்பட்ட தணிக்கை சான்றின் அடிப்படையில், நிகழ்வுகள் அல்லது நிபந்தனைகளுடன் தொடர்புடைய ஒரு பொருள் நிச்சயமற்ற தன்மை உள்ளதா என்பதை மதிப்பிடுகிறது, இது நிறுவனத்தின் தொடர்ச்சியான திறன் மீது குறிப்பிடத்தக்க சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மதிப்பீடு கணக்காய்வு அறிக்கையின் தேதி வரை பெறப்பட்ட கணக்காய்வு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள், நிறுவனம் தொடர்ச்சியான செயல்பாட்டில் இருப்பதை நிறுத்தக் காரணமாக இருக்கலாம். நிச்சயமற்ற ஒரு பொருள் இருக்கிறது என்ற முடிவுக்கு வருபவர்களாய், திரட்டிய நிதிக் கூற்றுக்களில் உள்ள தொடர்புள்ள வெளிப்படுத்தல்களுக்கு அல்லது, அத்தகைய வெளிப்படுத்தல்கள் வழங்கப்படாவிட்டால் அல்லது போதுமானதாக இல்லாதிருந்தால், அதில் வெளிப்படுத்தப்படும் கருத்தை மாற்றியமைக்க, தணிக்கை அறிக்கையில் அவர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும்;
- திரட்டிய நிதியியல் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பிப்பினை மதிப்பீடு செய்து, இக்கூற்றுக்கள் நியாயமான சமர்ப்பிப்பினை எய்தும் விதத்தில் அடிப்படைக் கொடுக்கல்வாங்கல்களையும் நிகழ்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா என்பதை மதிப்பிடுகின்றன;
- திரட்டிய நிதியியல் கூற்றுக்கள் தொடர்பில் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்காக குழுமத்திற்குள் நிறுவனங்களின் அல்லது வியாபார நடவடிக்கைகளின் நிதித் தகவல் தொடர்பில் போதுமான பொருத்தமான கணக்காய்வு சான்றுகளைப் பெற்றிருத்தல் வேண்டும். சட்டப்பூர்வ கணக்காய்வாளர்கள் திரட்டிய நிதியியல் கூற்றுக்களின் கணக்காய்வின் முகாமைத்துவம், மேற்பார்வை மற்றும் செயலாற்றம் மற்றும் இத்தொகுக்கப்பட்ட நிதியியல் கூற்றுக்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட அபிப்பிராயங்கள் என்பனவற்றிற்குப் பொறுப்பாவார்கள்.

# நிதிநிலை அறிக்கை - 31 டிசம்பர் 2025 முடிவடைந்த ஆண்டு

## நிதிக்கூற்றுக்கள் குழுவிற்கு அறிக்கை அளித்தல்

நாங்கள் நிதிக்கூற்றுக்கள் குழுவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறோம், அதில் குறிப்பாக, தணிக்கை மற்றும் செயல்படுத்தப்பட்ட தணிக்கை திட்டத்தின் நோக்கம் மற்றும் எங்கள் தணிக்கையின் முடிவுகள் பற்றிய விளக்கமும் அடங்கும். நாங்கள் அடையாளம் கண்டுள்ள கணக்கியல் மற்றும் நிதி அறிக்கை நடைமுறைகள் தொடர்பான உள் கட்டுப்பாட்டிலும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை நாங்கள் தெரிவிக்கிறோம்.

நிதிக்கூற்றுக்கள் குழுவிற்கு நாங்கள் சமர்ப்பித்த அறிக்கையில், எங்கள் தொழில்முறை தீர்ப்பில், தற்போதைய காலகட்டத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களின் தணிக்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, எனவே முக்கிய தணிக்கை விஷயங்களாக இருக்கும், இந்த அறிக்கையில் விவரிக்க வேண்டும்.

மேலும், விதிமுறை (ஐரோப்பிய ஒன்றியம்) எண் 537/2014 இன் கட்டுரை 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையை நிதிக்கூற்றுக்கள் குழுவிற்கு வழங்குகிறோம்; அதில், குறிப்பாக பிரான்ஸ் வணிகச் சட்டத்தின் L. 821-27 முதல் L. 821-34 வரை மற்றும் சட்டபூர்வத் தணிக்கையாளர்களுக்கான பிரான்ஸ் நெறிமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் பொருளில், எங்களின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. பொருத்தமான இடங்களில், நமது சுதந்திரத்தின் மீது நியாயமான முறையில் சுமத்தப்படக்கூடிய அபாயங்கள் மற்றும் அது தொடர்பான பாதுகாப்புகள் பற்றி நாங்கள் நிதிக்கூற்றுக்கள் குழுவுடன் விவாதிக்கிறோம்.

பாரிஸ்-லா டெஃபென்ஸ், மார்ச் 19, 2026

சட்டப்பூர்வத் தணிக்கையாளர்கள்

பிரெஞ்சு மூலப்பொருளில் கையொப்பமிட்டது

**DELOITTE & ASSOCIES**  
Damien Leurent  
Jean-Vincent Coustel

**ERNST & YOUNG et Autres**  
Oliver Drion

இந்த கணக்குகளுடன் இணைந்த குறிப்புகள், நிதி அறிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். துணை நிறுவனங்களின் பட்டியல் ஆண்டு அறிக்கையில் காணப்படுகிறது; அதன் நகலை சிங்கப்பூர் கிளையிலிருந்து கோரிக்கையின்பேரில் பெறலாம்.

BNP Paribas நிறுவனம், பிரான்ஸ் சட்டத்தின் படி Directive 2014/49/EU அமல்படுத்தி நிறுவப்பட்ட வைப்பு உத்தரவாத திட்டத்தின் உறுப்பினராக உள்ளது. வங்கியை நீதிமன்றம் கலைக்க உத்தரவிட்டால், பிரான்ஸ் சட்டம், சாதாரண, பாதுகாப்பற்ற மற்றும் முன்னுரிமை இல்லாத கடனாளர்களில், வங்கியின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி கிளைகளின் வைப்பு நிதியாளர்களுக்கு, பிரான்ஸ் வைப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு தகுதியான வைப்பு தொகைகளுக்கு முதன்மை முன்னுரிமை வழங்குகிறது. ரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிற்கு வெளியே உள்ள கிளைகளில் வைத்துள்ள வைப்பு தொகைகள், பிரான்ஸ் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் பாதுகாப்பைப் பெறாது; ஆகவே, அந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறும் வைப்பு நிதியாளர்களுடன் ஒப்பிடுகையில் (உத்தரவாதத் தொகை வரம்பிற்குள்), குறைந்த முன்னுரிமை வழங்கப்படும்.